

# *KKM Executive committee*



*4<sup>th</sup> Meeting  
2019*



***Green nation, Holistic life, Bright future.....***



*19<sup>th</sup> of Dec 2019  
KKM House Of Hope  
Kilinochchi*

## ***Content of report***

---

|  |                              |
|--|------------------------------|
| OUR STRATEGY: .....                            | 2                            |
| KKM OBJECTIVES FOR 2015 TO 2019 .....          | ERROR! BOOKMARK NOT DEFINED. |
| KKM ADMINISTRATIVE STRUCTURE .....             | 3                            |
| MEMBERS OF EXECUTIVE 2019.....                 | 4                            |
| LAST MEETING MINITES 09.07.2019.....           | 8                            |
| FINANCIAL STATEMENT JAN TO SEPTEMBER 2019..... | 11                           |
| KKM ASSET DETAILS .....                        | ERROR! BOOKMARK NOT DEFINED. |
| KKM - JAFFNA OFFICE.....                       | 14                           |
| KKM – HOPE FARM.....                           | 15                           |
| KKM HOPE FARM LIVE STOCK .....                 | 16                           |
| KKM – HOUSE OF HOPE .....                      | 17                           |
| KKM – HOUSE OF HOPE ANANTHAPURAM.....          | 17                           |
| KKM –MALAYALAPURAM OFFICE (VANNI HOPE) .....   | 18                           |
| DRAMA'S COSTUME .....                          | 19                           |

# **Our Vision:**

The people of Northern Sri Lanka (recovering from years of conflict) working together for positive change: creating a future where rights are protected and all are self-sufficient.

# **Our Mission:**

To work in partnership with local communities:

1. Enable them to take responsibility for their upliftment and socio - economic needs.
2. Help them understand and claim their rights.
3. Ensure the care and protection of disadvantaged persons, especially persons affected by leprosy.
4. Work with others towards the elimination of leprosy

# **OUR STRATEGY:**

**Awareness, Education, Health and Livelihood. - AEHL Strategy of KKM.**

- a) Raising **AWARENESS**.
- b) Implementing **EDUCATIONAL** processes.
- c) Promoting **HEALTH**
- d) Fostering **LIVELIHOOD** opportunities.

## **Raising awareness:**

Principally through drama and theatre .This will be the key to our strategy. Making people aware of their short coming, needs and their rights – using interactive drama as the principal educational tool.

## **Implementing educational processes:**

Supporting education at every level for children from very disadvantaged families – particularly children from leprosy affected families. This will be achieved through sponsorships and loans.


## **Promoting health:**

Build on our experience of working among leprosy affected individuals and other disadvantage communities, and widen the support and rehabilitation work outside the Jaffna peninsula. We will fully support the government leprosy elimination programme.

## **Fostering livelihood opportunities:**

Promote traditional livelihood such as farming, fishing, small scale industries based on the Palmyra and coconut palms. These were lost and destroyed during the war and need resurrection.

# KKM administrative structure



# **Members of executive 2019**

**தலைவர்**

வண S. சந்தானப்பிள்ளை

**செயலாளர்**

திருமதி பிழேமினி யோகராசா

**பொருளாளர்**

திரு S. புத்திசிகாமணி

**நிறைவெற்று இயக்குனர்**

வண T.S.யோசவா

**உபதலைவர்**

திரு க புஸ்பராசா

**இயக்குனர்**

Dr பிழேமன் ஜெயரட்னம்

(Coordination National level & staff welfare)

Mr ரஞ்சன் சிவஞானசந்தரம்

(Coordination National)

**உபசெயலாளர்**

திரு வ. ஏழுமலைப்பிள்ளை

**நிர்வாக உறுப்பினர்கள்**

- 1.வைத்தியகலாநிதிமாலதிவரன்
2. திருமதி S.பெல்சியா
3. திரு. மு. யோகரட்னம்.
4. திருமதி S. சுதர்சினி
5. திருமதி.புஸ்பராஜாபுஸ்பமலர்
6. வைத்தியகலாநிதி.ஜோய் சபாரட்னம்
7. திரு அ. கனகரத்தினம்
  1. திரு.நா.வை.குமரிவேந்தன்  
(தலைவர்,குமரிதமிழ் மன்றம்.)
  2. திரு V. பிழேமலதா

**விருந்தினர்கள்**  
( Special observers)

திரு.ப.ஜெங்கரன்.(சமூக ஆர்வலர்)  
Pas. பேதுறுப்பிள்ளை தவப்பிரகாசம்  
(சமூக ஆர்வலர்)  
திரு. Dr. கௌதமன்  
திருமதி K. சுபாஜினி  
திரு. K. அருட்செல்வம்  
திரு. P .கனேசன்

**காவேரி கலா மன்றம்**  
**எபுவது செயற்குடு ஒ 2019 - 04**  
**நிகழ்வின் ஒழுங்கு.**

| நேரம்   | நிகழ்வு   | நடத்துனர் |
|---------|---|-----------|
| 2.30PM  | அகவணக்கம்   | தலைவர்    |
| 2.31 PM | காவேரி கலா மன்ற கீதமும், காவேரி கலா மன்ற வாழ்க்கைப் பிரகடனமும்.                   | அனைவரும்  |
| 2.40 PM | தலைமையுரை   | தலைவர்    |
| 2.45 PM | கடந்த கூட்டறிக்கை மற்றும் அறிக்கையில் எழும் விடயங்கள்.                            | செயலாளர்  |
| 3.00PM  | கணக்கறிக்கை மற்றும் எழும் விடயங்கள்   | தயாளினி   |
| 3.25 PM | நிறைவேற்று இயக்குனரின் விசேட உரை  | இயக்குனர் |
| 3.55 PM | காவேரி கலா மன்றத்தின் ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையான பணிகள் குறித்த விபரண அறிக்கை |           |
| 4.30PM  | 2020க்கான கலண்டர் வெளியீடும் 2020 – 2021 ஆண்டுக்கான புதிய உறுப்பினர் தெரிவு       |           |
| 4.45PM  | நிகழ்வு நிறைவு.   |           |

# KKM, FINANCIAL INTERNAL AUDIT TO KKM EXECUTIVE COMMITTEE

---

## **Audit Objective:-**

Purpose: To certify the accuracy of the books and records of the books and records of the KKM projects funds & admin funds. To assure the membership that the association's resources/funds are being managed in a business-like manner with in the producers KKM financial rules & KKM financial policy.

## **What is an Audit?**

Auditing involves following financial transactions through the records to be sure that receipts have been properly accounted for and expenditures made as authorized in a budget, as approved by the general membership, and in conformity with KKM bylaws and standing rules. The audit must review all accounts of the KKM projects & admin spent.

## **KKM executive meeting:**

The committee is composed of not less than two members appointed by the independent financial firm at least 30 days before the last meeting of the three month meeting.

No one who is an authorized check signer on any bank account may serve on the committee. **When an audit is performed:**

At the six month of the fiscal year.

When any authorized check signer is added or deleted on any bank account.

At any time deemed necessary by the president or three or more members

## **Check list for the auditor**

The outgoing treasurer is responsible for footing the financial records in order for the committee. The outgoing treasurer should deliver the following to the audit committee.

### **Following to the audit committee.**

1. A copy of the last audit report.
2. The checkbook, cancelled checks and all unused checks for all accounts.
3. Bank statements and deposit receipts.
4. Cash books and ledgers.
5. The six months financial report.
6. All voucher of bills paid.

## TASKS AND ACHIEVEMENTS - 2019

| Name of the activity:                               | Number of Program and goals  | No of Participants and beneficiaries with areas |
|---|--|---|
| Community empowerment programme through agriculture | 142<br>To encourage communities to move away from a dependency culture and become self-sufficient through developing sustainable agriculture.  | 1862<br>North & Eastern Province                |
| Christian spiritual development programme           | 17<br>To share Christian way of living - To bring ones will, in alignment with God's will  | 1330<br>North & Eastern Province                |
| Hindu spiritual development                         | 19<br>To realise the awareness of God within oneself and spread the divine love to the Community   | 1427<br>North & Eastern Province                |
| Buddhism spiritual development                      | 04<br>To live in the values of truth which will win the world. Practice and share the Buddhist principles of living with the Community.  | 411<br>Northern Province                        |
| Education empowerment programme.                    | 76<br>To highlight that perfection of human life is to love, protect, preserve and dedicate your life to create a loving human society.  | 76<br>North & Eastern Province                  |
| Health empowerment programme                        | 19<br>Our mission is to encourage the Community to search for the healing power within themselves and follow the dietary and exercise habits that promote health and wellness in the society | 3478<br>North & Eastern Province                |
| Hope farm and environmental development programme   | 07<br>Our mission is to create a healthy community and nature where we live in harmony with nature   | 645<br>Northern Province                        |
| Art and cultural development                        | 11<br>Creating a powerful social creation by expressing human ideas as creatives to the society and make life more beautiful on this earth.  | 1690<br>North & Eastern Province                |
| Staff maintenance and development                   | 27<br>To realise the power within yourself to build a community of people and celebrate the power of energy for effective social activities.   | 927(times)<br>North & Eastern Province          |
| Children Empowerment                                | 198<br>To encourage children who are in need to see themselves as gift of God and develop qualities in order to ensure their safety in the environment they live in.                         | 198<br>North & Eastern Province                 |
| Empowering the Leprosy patients                     | 279<br>Our aim is to make SriLanka a Leprosy -free country. Early detection and avoid deformity in the community.  | 16998<br>North & Eastern Province               |
| Donor formation in our own soil                     | 11<br>Highest pleasure in life is to share whatever you have with others. Our goal is to achieve greatest pleasure in life.  | 276<br>North & Eastern Province                 |
| Leprosy association                                 | 47<br>Leprosy victims sharing their experiences and spreading the awareness to the community to make our nation a leprosy free country.  | 1567<br>North & Eastern Province                |
| Empowerment in sports                               | 06<br>Strengthening individual physical and psychological development with social development, raising harmony and ethnic reconciliation.  | 327<br>North & Eastern Province                 |
| Taste of peace                                      | 09<br>Strengthening national reconciliation by restoring and celebrating inter-racial commonality  | 1789<br>North & Eastern Province                |
| <b>Total</b>  | <b>872</b>   | <b>33001</b>                                    |

# காவேரி கலா மன்றம்

## 53வது செயற்குழு கூட்டடிதிக்கை

இல 55/2019 - 36/2019

| No      | Agenda   | Discussion note  | Disission  |
|---------|--|--|--|
| 64/2019 | தலைமையரை   | மேற்படி கூட்டம் 06.10.2019 அன்று கிளிநோச்சியில் உள்ள காவேரி கலாமன்றத்தின் நம்பிக்கை இல்லத்தில் பி. ப 3.00மணியளவில் தலைவர் வண.ஞ.சந்தானப்பிள்ளை அவர்களின் தலைமையில் அகவணக்கத்தினை தொடர்ந்து காவேரி கலா மன்ற கீத்ததுடன் 53வது கூட்டம் என்று நினைவு கூறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.  | உப தலைவர் சிறப்புவிருந்தினர்களையும் காவேரி கலா மன்ற உறுப்பினர்களையும் காவேரி கலா மன்றத்தின் பணியாளர்களையும் வாழ்த்தி வரவேற்றார்.பின்பு ஏனைய செயற்குழு விருந்தினர்களையும் வரவேற்று தனது வரவேற்பு உரையினை நிறைவு செய்துள்ளார். |
| 65/2019 | கடந்த கூட்ட அறிக்கை  | கடந்த கூட்ட அறிக்கை செயலாலர் திருமதி யோகராசா பிழேமினி அவர்களால் வாசிக்கப்பட்டது.   | அறிக்கையில் ஏதாவது பிழைகள் இருப்பின் கட்டிகாட்டும் படியாக தலைவரால் கூறப்பட்டுள்ளது.  |
| 66/2019 | கடந்த கூட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படல்.                        | அறிக்கை விபரங்கள் யாவும் நேர்த்தியாக இருந்த படியால் திரு க.புஸ்பராசா முன் மொழிய திரு. ப. ஜங்கரன் அவர்கள் வழிமொழிந்தார்.  | சபை அறிக்கையினை ஏக மனதாய் ஏற்றுக்கொண்டது.  |
| 67/2019 | கணக்கறிக்கை முன்வைப்பு   | கணக்கறிக்கை பொருளாலர் சார்பாக திருமதி. தயாளினி அவர்களால் வாசிக்கப்பட்டது.<br>வரவு விபரம் = 51477114.99<br>செலவு விபரம் = 36320369.92<br>மொத்த மிகுதி = 15156745.07   | கணக்கறிக்கையினை சபை ஏக மனதாய் ஏற்றுக்கொண்டது.  |
| 68/2019 | கணக்கறிக்கை ஏற்றுக்கொள்ளப்படல்                                 | இவ் கணக்கறிக்கையில் எவ்வித பிழையும் இல்லை என முன்மொழிந்தவர் திரு.ப.ஜங்கரன் வழிமொழிந்தவர் திரு.சி.ஏழுமலைப்பிள்ளை  | தீர்மானம் சபையினரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.   |
| 69/2019 | காவேரி கலா மன்ற இயக்கனர் அவர்களால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. | “பகன்றை வான்மலர் மலர்ந்த கோட்டை கருத்தால் பெருமைக்கண்று வெருதும் புற நூற்று வெற்றிக்கும்” மேய்ந்து கொண்டிருக்கும் கொழுத்த மாடு இணைந்த பகுக்கன்று முட்டி பால் குடிக்க அம்மா இன்னும் வரவில்லை புதருக்குள் இருந்து கொம்பில் சிக்கிற்று பகுக்கன்று வேகமாக கத்துகின்றது. கொம்பில் இருக்கும் புதரை பார்க்கும் பொழுது பகுக்கன்று வெருண்டு போகுது. காவேரி கலாமன்றமானது 20 ஆண்டின் 1999ம் | காவேரி கலாமன்றம் பசுமையினை நோக்கி செல்கின்றது என்ற தொனிப்பொருளில் பேசிய அனைத்து கருத்துக்களும் சபை ஏக மனதாய் ஏற்றுக்கொண்டது.   |

|         |  |  |  |
|---------|--|--|--|
|         | <p>ஆண்டிலும் சமூகத்தில் அடி மட்டத்திலிருக்கும் சமூகத்தை மாற்றுகின்றது. புதருக்குள் எழுந்து வந்த பசு மாட்டை போன்று காவேரி கலா மன்றம் தன்னுடைய அடையாளத்தினை மாற்றுகின்றது. காவேரி கலாமன்றத்தின் மாற்றம் என்பது சமூகத்திடம் இப்பொழுது பார்க்கும் பொழுது பசு மாட்டை போன்று காசு பணம் உற்பத்தி செய்யும் பகுமையான இடத்தினை நோக்கி செல்லுகின்றோம். மற்றும் ஒரு சிறுவனின் நாவல்பழக்கதையினையும் கூறியுள்ளார். காவேரி கலாமன்றம் கடந்த வருடத்தில் பார்க்கும் போது வறண்ட நிலத்தில் மேச்சல் செய்யப்பட்டது. இப்பொழுது பகுமையை நோக்கி செல்கின்றது முழுமையான வடிவத்தினை மாற்றி அதன் நிலைபாட்டையும் மாற்றி புதிய அடையாளமாக பார்க்கின்றோம். இது ஒரு சக்தி கொடுக்கின்ற நிறுவனம் என நாம் பார்க்க வேண்டும்.</p> <p>விசேட விருந்தினராக வருகை தந்திருக்கும் வே.இராமலிங்கம்து ப.தயாளன்னி ஆ.தவப்பிரகாசம்து பெ.கனேசன்னி( அதிபர்) அத்தோடு புதிய உறுப்பினர்கள் ம.யோகேஸ்வரன் வ.பிழேமலதாஇ ஜங்கரன் அத்துடன் அன்பழகன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் விருந்தினர்களை அழைப்போம். செயற்குழு உறுப்பினராக சேர்ப்பது உண்டு அத்தோடு செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நல்ல வேலை கொடுக்க போகிறேன். இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதை இதன் மூலம் நிறைய முருங்கை கீரையை பெற்று இலாபத்தினை பெற்றுக்கொள்ளலாம். 50 கன்றுக்கும் மாதம் 50000.00ரூபாய் வருமானத்தினை பெற்றுக்கொள்ளலாம். எனவே முருங்கை விதையினை பெற்று அனைவரும் அடுத்து வரும் செயற்குழு கூட்டத்தில் படம் பிடித்து வரவேண்டும் எனக்கூறி இயக்குனர் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்துள்ளார்.</p> |  |  |
| 70/2019 | விபரண அறிக்கை  | <ol style="list-style-type: none"> <li>1) செல்வி சகானா : நிர்வாக கட்டமைப்பு மற்றும் காவேரி கலா மன்றத்தின் வளர்ச்சி படி நிலைகள் என்பவற்றை ஒளி நாடவிற்கூடாக பதிவுகளை முன் வைத்துள்ளார்.</li> <li>2) செல்வி தர்சா : சிறுவர் அபிவிருத்தி திட்டம் பற்றி ஒளி நாட மூலம் கூறியுள்ளார்.</li> <li>3) செல்வி டெபோஜா : தொழுநோயாளர்களை சக்தி படுத்தல் செயற்திட்டம் மற்றும் காவேரி கலா மன்றம் தொழுநோயாளர் பணியில் ஆற்றிய செயற்பாடுகள் 2014-2019 வரை வறுமையினை நீக்கி அவர்களை சக்தி படுத்தல் அற்றும் புதிய நோயாளர்களை இனங்காணல் தற்போது கிழக்கு மாகணத்தினை நோக்கி நாம்</li> </ol> | <p>போதகர் ஆ.தவப்பிரகாசம் அவர்கள் கூறுகையில் என்ன பரிமாற்றத்தை செய்து கொண்டு இருக்கிறீர்கள் ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய உதவிற்கூடாக கண்கள் திறக்கப்பட்டது. காவேரி கலாமன்றத்தினர் செய்யும் தொண்டுகளுக்கு பெறுமதி போட இயலாது. இமயத்தினை தொடும் செயல்கள் அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு இயக்குனர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது தமிழ் சமூகத்திற்கு இது ஒரு கொடை என்று வாழ்த்துகின்றேன் எனக்கூறி தனது வாழ்த்துரையினை முடித்துள்ளார்.</p> |

|         |                                |   |  |
|---------|--------------------------------|---|--|
|         |                                | <p>பயணித்துள்ளோம். எனக்கூறி தனது செயற்திட்டத்தினை ஒளி நாடாவிற்கூடாக காட்சிப்படுத்தியுள்ளார்</p> <p>4) திரு திபாகர் : நம்பிக்கை பண்ணை செயற்திட்டம் தை - புரட்டாதி மாதும் வரை ஒளி நாட மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்.</p> <p>5) செல்வி கோகிலா :விவசாயத்திற்கூடாக பொருளாதாரத்தினை மேம்படுத்தல். ஒளி நாடா மூலம் காட்சிப்பத்தியுள்ளார்.</p> <p>6) செல்வி துஸ்யந்தினி : காவேரி கலா மன்றத்தில் 5 வருடமாக உயரதர கல்வி பிரிவில் பணியாற்றுகின்றார். தனது பணிகளை ஒளி நாட மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்.</p> <p>7) திருமதி பிரியா சந்துரு : காவேரி கலா மன்றத்தில் கடந்த 10 வருட காலமாக தொழுநோயினால் பாதிக்கப்பட்ட சிறவர்களை எப்படி சக்தி படுத்தல் தொடர்பான செயற்திட்டத்தினை ஒளி நாட மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்.</p> |  |
| 71/2019 | விருந்தினர்கள் கருத்து பகிர்வு | <p>1) திரு.கா.வை.மகேந்திரராசா (குமரிவேந்தன்) அவர்கள் கூறுகையில் புதிய புதிய விருந்தினரை அமைப்பதினாடாக எதிர்ப்பு இருக்காது. எதிர்பார்ப்புக்கள் மக்களிடையே போய்ச் சேரும்.</p> <p>2) திரு. ப.ஜங்கரன் இவ் காவேரி கலாமன்றமானது தொகுப்பு வழங்கப்படும் இது பொதுவான நிறுவனங்களில் வேலை திட்டம் அல்ல சர்வ தேசத்துடன் ஒப்பிடக்கூடியது. இயற்கையுடன் சார்ந்த வேலைத்திட்டம் மீனை கொடுப்பதினை விட மீனை பிடிப்பதினை செயற்படுத்துவது நன்று ஒரு தூர நோக்குடன் செயல்படுத்தும் காவேரி கலா மன்றமானது ஒரு நிறுவனமாகும்.</p>  | <p>இயக்குனர் அவர்கள் ஜங்கரன் அவர்களுடைய கருத்திற்கு நன்றி கூறி மற்றும் கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கு நன்றியினை கூறி விபரண அறிக்கைளினை மதிப்பீடு செய்யப்பட்டு</p> <p>1ம் இடம் செல்வி சகானா</p> <p>2ம் இடம் செல்வி தர்சா</p> <p>3ம் இடம் செல்வி டெபோநா</p> <p>இவர்களுக்கான பணப்பரிசில்களை வழங்கப்பட்டு மதிப்பு அறிக்கப்பட்டுள்ளது.</p> |
| 72:2019 | நன்றியுரை                      | 2019ம் 53வது செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இயக்குனர் அவர்களால் நன்றிகள் கூறப்பட்டு பி.ப 5.15 மனியளவில் கூட்டம் இனிதே நிறைவடைந்துள்ளது.  | இயக்குனர் அவர்களின் நன்றி உரையையும் வாழ்த்துக்களையும் மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டதுடன் 2019ம் ஆண்டின் 3வது செயற்குழு கூட்டம் இனிதே நிறைவேறியது.  |

**KAVERI KALA MANRAM**  
**Financial statement Jan to December 2019**

| <b>Current assets</b>  |               | <b>Current liabilities</b>                         |               |
|--|---------------|--|---------------|
| <b>Cash</b>  |               |  |               |
| Cash at Bank 01/01/2019  | 3,328,333.28  | Project cost                                       | 37,867,810.00 |
| Fund receivable up to December 2019  | 39,293,986.53 | Admin cost   | 811,016.12    |
| Three wheeler sale   | 150,000.00    | Special donation to Ratheeswaran family            | 500,000.00    |
| <i>Long term asset</i>   |               |  |               |
| Fixed deposit fund for Education Trust   | 11,100,000.00 | Current cash assets in Bank                        | 3,593,493.69  |
| Education Trust fund interest (2019)   | 1,305,821.57  | Fixed deposit fund for Education Trust             | 11,100,000.00 |
|  |               | Education Trust fund interest(2019)                | 1,305,821.57  |
| Nageshwary Sivagnanasundram Memorial Tree fund for planting 1000 trees each year & environment promotion School children . | 100,000.00    | Nageshwary Sivagnanasundram Tree fund              | 100,000.00    |
| Thiruvaran Memorial Tree fund for planting 1000 trees each year & environment promotion School children                    | 100,000.00    | Thiruvaran tree Fund                               | 100,000.00    |
| <i>Properties</i>  |               |  |               |
| Land(A) with current values Chulipuram   | 2,500,000.00  | Land(A) with current values Chulipuram             | 2,500,000.00  |
| Land(B) with current values Ananthapuram   | 1,400,000.00  | Land(B) with current values Ananthapuram           | 1,400,000.00  |
| Land(C) with current values Masar  | 4,000,000.00  | Land(C) with current values Masar                  | 4,000,000.00  |
| Land(C) with current values Paddy land Kilinochchi   | 1,000,000.00  | Land(C) with current values Paddy land Kilinochchi | 1,000,000.00  |
| <i>vehicles</i>  |               |  |               |
| Van  | 3,200,000.00  | Van  | 3,200,000.00  |
| Three wheeler 01   | 400,000.00    | Three wheeler 01                                   | 400,000.00    |
| Motor bikes (07)   | 950,000.00    | Motor bikes (07)                                   | 950,000.00    |
| <i>Livestock</i>   |               |  |               |
| Livestock (Hope farm )   | 1,386,920.00  | Livestock (Hope farm )                             | 1,386,920.00  |
| <i>Office assets</i>   |               |  |               |
| KKM Jaffna office  | 346,332.50    | KKM Jaffna office                                  | 346,332.50    |
| KKM Hope farm office   | 539,100.00    | KKM Hope farm office                               | 539,100.00    |
| KKM Malayalapuram office   | 286,926.08    | KKM Malayalapuram office                           | 286,926.08    |
| KKM House of Hope office   | 619,177.65    | KKM House of Hope office                           | 619,177.65    |
| Net assets of Jan to March 2019  | 72,006,597.61 |  | 72,06,597.61  |

## Kaveri Kala Manram- 2019 Programs

| <b>NO</b> | <b>Detail</b>                | <b>Received</b>      | <b>Spend</b>         | <b>Balance</b>      | <b>Total Beneficiary</b> |
|-----------|------------------------------|----------------------|----------------------|---------------------|--------------------------|
| 1         | Higher Education Scholarship | 786,568.00           | 778,385.00           | 8,183.00            | 17.00                    |
| 2         | Children for Christ          | 510,130.35           | 505,447.00           | 4,683.35            | 472.00                   |
| 3         | AED Projects                 | 4,129,880.00         | 3,784,875.00         | 345,005.00          | 275.00                   |
| 4         | IMOH Project                 | 674,525.00           | 674,525.00           | 0.00                | 1,009.00                 |
| 5         | Water Projects               | 2,580,845.00         | 2,580,845.00         | 0.00                | 1,011.00                 |
| 6         | Muringa projects             | 322,000.00           | 322,000.00           | 0.00                | 43.00                    |
| 7         | Empower Projects             | 2,548,878.05         | 2,168,812.00         | 380,066.05          | 2,821.00                 |
| 8         | Hope of Flowers              | 213,000.00           | 168,445.00           | 44,555.00           | 18.00                    |
| 9         | Basket Ball court            | 377,650.90           | 377,650.90           | 0.00                | 1,217.00                 |
| 10        | Vanni Hope Projects          | 14,263,529.12        | 13,480,989.75        | 782,539.37          | 6,398.00                 |
| 11        | Leprosy Project 1            | 7,904,435.67         | 6,863,695.39         | 1,040,740.28        | 16,998.00                |
| 12        | Leprosy Project 2            | 2,500,000.00         | 1772404              | 727,596.00          |                          |
| 13        | Leprosy Association          | 1,157,883.92         | 1,015,832.90         | 142,051.02          | 1,567.00                 |
| 14        | Hope Farm                    | 3388012.55           | 3375121.93           | 12,890.62           | 645.00                   |
| 15        | KKM Open Fund                | 512,981.31           | 498,781.68           | 14,199.63           | 510.00                   |
|           | <b>Total</b>                 | <b>41,870,319.87</b> | <b>38,367,810.55</b> | <b>3,502,509.32</b> | <b>33,001.00</b>         |

# Administration Account 2019

January to December

| details            | Fund                | Spent               | Balance           |
|--------------------|---------------------|---------------------|-------------------|
| Staff Salary       | 7,502,398.03        | 6,941,494.44        | 560,903.59        |
| Staff EPF&ETF      | 1,300,000.00        | 1,207,341.38        | 92,658.62         |
| Staff Gift         | 200,000.00          | 187,145.00          | 12,855.00         |
| Stationary         | 80,000.00           | 77,220.00           | 2,780.00          |
| Telephone charge   | 145,000.00          | 131,182.30          | 13,817.70         |
| Electricity        | 60,000.00           | 54,319.32           | 5,680.68          |
| Travel & Transport | 50,000.00           | 46,470.00           | 3,530.00          |
| Staff training     | 100,000.00          | 95,985.00           | 4,015.00          |
| Computer repair    | 40,000.00           | 28,065.00           | 11,935.00         |
| Office maintained  | 60,000.00           | 50,263.00           | 9,737.00          |
| Visitors cost      | 30,000.00           | 19,751.00           | 10,249.00         |
| Vehicle maintained | 170,000.00          | 140,760.50          | 29,239.50         |
| Project Evaluation | 67,000.00           | 67,000.00           | -                 |
| Audit Fees         | 100,000.00          | 100,000.00          | -                 |
| <b>Total</b>       | <b>9,904,398.03</b> | <b>9,146,996.94</b> | <b>757,401.09</b> |

# KKM – JAFFNA Office

## Assets details

| <b>Details</b>       | <b>No</b>                | <b>Unit</b> | <b>Purchasing values</b> | <b>From to date</b> | <b>2018 amount</b> | <b>Current value 2019</b> |
|----------------------|--------------------------|-------------|--------------------------|---------------------|--------------------|---------------------------|
| Laptop               | TL/006                   | 1           | 71,000.00                | 2015                | 63,900.00          | 57510.00                  |
| Rowdier and Phone    | H/001                    | 1           | 6,900.00                 | 2016                | 6,210.00           | -----                     |
| Scanner              | TL/008                   | 1           | 11,000.00                | 2015                | 9,900.00           | 8910.00                   |
| Printer              | TL/007                   | 1           | 13,500.00                | 2015                | 12,150.00          | 10935.00                  |
| Projector            | TL/014                   | 1           | 67,450.00                | 2015                | 60,705.00          | 54634.5                   |
| Projector screen     | H/011                    | 1           | 7,500.00                 | 2015                | 6,750.00           | HOH                       |
| Filter               | H/009                    | 1           | 4,000.00                 | 2016                | 3,600.00           | -----                     |
| False                | TL/013                   | 1           | 2,000.00                 | 2016                | 1,800.00           | 1620.00                   |
| Gas slender          | K/001                    | 1           | 12,500.00                | 2014                | 11,250.00          | 10125.00                  |
| Computer table       | TL/010                   | 1           | 3,500.00                 | 2015                | 3,150.00           | 2835.00                   |
| Book Self            | TL/009                   | 1           | 1,000.00                 | 2010                | 900.00             | 810.00                    |
| Table (4)            | TL/003,004,AC/004,SD/002 | 4           | 6,000.00                 | 2010                | 21,600.00          | 19440.00                  |
| plastic table (02)   | MR//006                  | 2           | 1,000.00                 | 2010                | 1,800.00           | 1620.00                   |
| Cupboard (1)         | AC/003                   | 1           | 6,500.00                 | 2010                | 5,850.00           | 5265.00                   |
| Chairs (06)          | H/007                    | 1           | 1,800.00                 | 2014                | 1,620.00           | 1458.00                   |
| Plastic chair (64)   | MR/006                   | 6           | 16,000.00                | 2010                | 86,400.00          | 77760.00                  |
| Dining table         | AC/003                   | 64          | 10,000.00                | 2014                | 57,00.00           | 5130.00                   |
| Bed (2)              | H/005                    | 2           | 10,000.00                | 2010                | 8,000.00           | 7200.00                   |
| Fan (2)              | H/007                    | 2           | 4,500.00                 | 2010                | 8,100.00           | 7290.00                   |
| White board          | MR/002,K/002             | 1           | 4,500.00                 | 2010                | 4,050.00           | 3545.00                   |
| Glass cupboard(02)   | H/002,TL/001             | 2           | 4,000.00                 | 2010                | 7,200.00           | 6480.00                   |
| Bible Stand          | H/003                    | 1           | 1,500.00                 | 2014                | 1,350.00           | 1350.00                   |
| Medical cupboard     | MR/001                   | 1           | 5,000.00                 | 2011                | 4,500.00           | 4050.00                   |
| Account cupboard (2) | AC/002,AC/005            | 2           | 3,000.00                 | 2011                | 5,400.00           | 4,860.00                  |
| Roll plug            |                          | 1           | 500.00                   | 2016                | 450.00             | 405.00                    |
| Blub                 |                          | 3           | 650.00                   | 2016                | 1,755.00           | -----                     |
| Lap top              |                          | 3           | 30,000.00                | 2017                | 27,000.00          | 45,000.00                 |
| Wood table           |                          | 1           | 9,000.00                 | 2018                | 9,000.00           | 8,100.00                  |
| <b>Total</b>         |                          |             |                          |                     | <b>374,390.00</b>  | <b>346,332.5</b>          |

# KKM – Hope farm

## Asset details

| Details                | No     | Unit | Purchasing Values   | From to Date | Current value 2019 |
|------------------------|--------|------|---------------------|--------------|--------------------|
| Computer               | HF-001 | 1    | 71,000.00           | 2015         | 40,000.00          |
| Printer                | HF-002 | 1    | 13,000.00           | 2015         | 6,000.00           |
| Scanner                | HF-003 | 1    | 7,500.00            | 2015         | 3,000.00           |
| UPS (Repair)           | HF-004 | 1    | 4,500.00            | 2015         | 1,000.00           |
| Incubator – 1          | HF-006 | 1    | 100,000.00          | 2016         | 60,000.00          |
| Incubator – 2          | HF-007 | 1    | 135,000.00          | 2016         | 85,000.00          |
| Fan                    | HF-008 | 1    | 3,500.00            | 2015         | 2,500.00           |
| Electric engine        | HF-009 | 1    | 94,000.00           | 2013         | 25,000.00          |
| Water pump             | HF-010 | 1    | 74,000.00           | 2015         | 35,000.00          |
| Motor                  | HF-011 | 2    | 57,350.00           | 2016         | 35,000.00          |
| Carpentry shed         | HF-012 | 1    | 93,000.00           | 2015         | 30,000.00          |
| Drug pump              | HF-013 | 1    | 1,800.00            | 2015         | 800.00             |
| Grass food Machine     | HF-014 | 1    | 15,500.00           | 2015         | 8,000.00           |
| Mycale                 | HF-015 | 1    | 3,500.00            | 2015         | 1,500.00           |
| Wooden table           | HF-016 | 4    | 15,000.00           | 2015         | 9,000.00           |
| Cupboard               | HF-017 | 1    | 11,000.00           | 2015         | 6,000.00           |
| Chairs (6)             | HF-019 | 10   | 11,050.00           | 2015         | 3,000.00           |
| Chair stroll           | HF-020 | 5    | 3,500.00            | 2015         | 1,500.00           |
| Round table            | HF-021 | 1    | 6,500.00            | 2015         | 3,000.00           |
| Dustbin (4)            | HF-022 | 8    | 12,800.00           | 2016         | 2,000.00           |
| Pipe (Damage)          | HF-023 | 2    | 11,000.00           | 2015         | 3,500.00           |
| Spade                  | HF-024 | 1    | 750.00              | 2016         | 200.00             |
| Kotali                 | HF-025 | 1    | 650.00              | 2016         | 500.00             |
| Knife                  | HF-026 | 1    | 550.00              | 2016         | 500.00             |
| Bicycle                | HF-027 | 1    | 15,550.00           | 2017         | 8,500.00           |
| Three-wheeler          | HF-028 | 1    | 460,000.00          | 2015         |                    |
| TV 19" LED             | HF-029 | 1    | 14,500.00           | 2017         | 9,500.00           |
| DVD player             | HF-030 | 1    | 4,000.00            | 2017         | 2,500.00           |
| Saval                  | HF-31  | 1    | 1600.00             | 2018         | 600.00             |
| Restaurant development | HF- 32 | 1    |                     | 2019         | 156,000.0          |
| <b>Total</b>           |        |      | <b>1,242,100.00</b> |              | <b>539,100.00</b>  |

# KKM Hope Farm Live stock

**Masar, Pallai**

**15<sup>th</sup> December 2019**

| No | Details                           | Unit | Unit cost  | Life stock          |
|----|-----------------------------------|------|------------|---------------------|
| 1  | Village Hen type 01               | 18   | 650.00     | 11,700.00           |
| 2  | Village Hen type 02               | 19   | 650.00     | 12,350.00           |
| 3  | Village Hen type 03               | 20   | 150.00     | 3000.00             |
| 4  | Village Hen type 04               | 30   | 300.00     | 9000.00             |
| 5  | Incubators Eggs                   | 610  | 22.00      | 13,420.00           |
| 6  | Pendam                            | 03   | 1750.00    | 5250.00             |
| 7  | Kini 7 month                      | 07   | 1000.00    | 7000.00             |
| 8  | Turkey type 01                    | 05   | 4000.00    | 20,000.00           |
| 9  | Turkey type 02                    | 02   | 1500.00    | 3000.00             |
| 10 | Pigs type 01 (75kg)               | 06   | 400.00     | 180,000.00          |
| 11 | Pigs type 02 (6 month)            | 16   | 18,000.00  | 288,000.00          |
| 12 | Pigs type 03 (3 month)            | 09   | 11,500.00  | 103,500.00          |
| 13 | Pigs type 04 (1 month)            | 09   | 8000.00    | 72,000.00           |
| 14 | Cow - 01 Female                   | 01   | 120,000.00 | 120,000.00          |
| 15 | Cow - 02 Female                   | 01   | 90,000.00  | 90,000.00           |
| 16 | Cow - 03 Female                   | 01   | 40,000.00  | 40,000.00           |
| 17 | Cow - 04 Male                     | 01   | 20,000.00  | 20,000.00           |
| 18 | Cow - 05 Male                     | 01   | 12,000.00  | 12,000.00           |
| 19 | Goat Male - 01                    | 01   | 25,000.00  | 25,000.00           |
| 20 | Goat's Male - 05                  | 05   | 17,000.00  | 85,000.00           |
| 21 | Goat's Female - 07                | 07   | 15,000.00  | 105,000.00          |
| 22 | Goat's Male - 4 month             | 02   | 7000.00    | 14,000.00           |
| 23 | Fish Thilapi 7 month              | 1500 | 25.00      | 37,500.00           |
| 24 | Paddy 4 Bags                      | 04   | 3300.00    | 13,200.00           |
| 25 | Murunkai PKM 01 (Special Project) | 1kg  | 12,000.00  | 12,000.00           |
| 26 | Murunkai Linga (Special Project)  | 6kg  | 12,000.00  | 72,000.00           |
| 27 | Murunkai PKM 01                   | 1 kg | 13,000.00  | 13,000.00           |
|    | <b>Total</b>                      |      |            | <b>1,386,920.00</b> |

# KKM – House of Hope

## Assets details

| KKM – House of Hope Ananthapuram |               |      |           |              |                   |                   |                    |
|----------------------------------|---------------|------|-----------|--------------|-------------------|-------------------|--------------------|
| Assets details                   |               |      |           |              |                   |                   |                    |
| Details                          | No            | Unit | Unit cost | From to date | Purchasing values | Value of 2018     | Current value 2019 |
| Chair                            | CH/001,CH/040 | 40   | 800.00    | 2015         | 32000.00          | 28800.00          | 25920.00           |
| Table                            | CH/041,CH/043 | 3    | 10300.00  | 2016         | 30900.00          | 27810.00          | 25029.00           |
| Fan(stand)                       | CH/045        | 1    | 4800.00   | 2016         | 4800.00           | 4320.00           | 3888.00            |
| Locker                           | F/001         | 1    | 14000.00  | 2016         | 14000.00          | 12600.00          | 11340.00           |
| Light                            | CH/047,CH/048 | 2    | 350.00    | 2016         | 700.00            | 630.00            | 567.00             |
| Lap (new)                        | CH/049,CH/050 | 2    | 71000.00  | 2016         | 142000.00         | 127800.00         | 115020.00          |
| Computer                         | F/002         | 1    | 64000.00  | 2016         | 64000.00          | 57600.00          | 51840.00           |
| Projector                        | CH/51         | 1    | 83000.00  | 2016         | 83000.00          | 74700.00          | 67230.00           |
| Office chair                     | CH/052,CH/064 | 12   | 2400.00   | 2016         | 28800.00          | 25920.00          | 23328.00           |
| Computer chair                   | CH/085        | 1    | 1000.00   | 2016         | 1000.00           | 900.00            | 810.00             |
| Clock                            | CH/065        | 1    | 450.00    | 2016         | 450.00            | 405.00            | 364.05             |
| Printer                          | F/003         | 1    | 16200.00  | 2016         | 16200.00          | 14580.00          | 13122.00           |
| Flower stand                     | CH/066        | 1    | 750.00    | 2016         | 750.00            | 675.00            | 607.50             |
| Computer table                   | F/004         | 1    | 3000.00   | 2016         | 3000.00           | 2700.00           | 2430.00            |
| Plastic table                    | CH/067,CH/068 | 2    | 4000.00   | 2016         | 8000.00           | 7200.00           | 6480.00            |
| Book Selves                      | CH/069        | 1    | 9000.00   | 2016         | 9000.00           | 8100.00           | 7290.00            |
| Bo overset                       | CH/072        | 1    | 8500.00   | 2016         | 8500.00           | 7650.00           | 6885.00            |
| Multi plugs                      | CH/073        | 1    | 100.00    | 2016         | 100.00            | 90.00             | 81.00              |
| White board                      | CH/074        | 1    | 3500.00   | 2016         | 3500.00           | 3150.00           | 2835.00            |
| Notice board                     | CH/075        | 1    | 1600.00   | 2016         | 1600.00           | 1440.00           | 1296.00            |
| Fan                              | CH/079,CH/080 | 2    | 6000.00   | 2016         | 12000.00          | 10800.00          | 9720.00            |
| Lap                              | F/005,F/011   | 2    | 60000.00  | 2016         | 120000.00         | 108000.00         | 97200.00           |
| Main table                       | CH/081        | 1    | 30000.00  | 2016         | 30000.00          | 27000.00          | 24300.00           |
| SLT Phone & WIFI                 | F/011         | 1    | 7900.00   | 2016         | 7900.00           | 7110.00           | 6399.00            |
| Chair                            | CH/082,CH/084 | 3    | 400.00    | 2016         | 1200.00           | 1080.00           | 972.00             |
| Table                            | F/006         | 1    | 5150.00   | 2016         | 5150.00           | 4635.00           | 4171.05            |
| Fan                              | F/007         | 1    | 3000.00   | 2016         | 3000.00           | 2700.00           | 2430.00            |
| Light                            | F/008         | 1    | 300.00    | 2016         | 300.00            | 270.00            | 243.00             |
| Cupboard                         | F/10          | 1    | 10000.00  | 2016         | 10000.00          | 9000.00           | 8100.00            |
| Stand                            | F/12          | 1    | 7500.00   | 2017         | 7500.00           | 6750.00           | 6075.00            |
| Kitchen Wessel                   | F/13          | 8    | 3200.00   | 2017         | 25600.00          | 23040.00          | 20736.00           |
| Calculator                       | F/14          | 2    | 425.00    | 2017         | 850.00            | 765.00            | 688.05             |
|                                  | F/15          |      |           |              |                   |                   |                    |
| Staff guest room furniture       |               | 1    | 27650.00  | 2017         | 27650.00          | 24885.00          | 24396.00           |
| Scanner                          | F/19          | 1    | 13000.00  | 2017         | 13000.00          | 11700.00          | 10530.00           |
| Grass cutter                     | F/20          | 1    | 300.00    | 2018         | 300.00            | 300.00            | 270.00             |
| Gas                              | F/21          | 1    | 4350.00   | 2018         | 4350.00           | 4350.00           | 3915.00            |
| Cooker                           | F/22          | 1    |           | 2018         | 3800.00           | 3800.00           | 3420.00            |
| Cupboard                         | F/23          | 1    | 23500.00  | 2018         | 23500.00          | 23500.00          | 21150.00           |
| Dust bin                         | F/16          | 2    | 100.00    | 2019         | 200.00            |                   | 200.00             |
|                                  | F/17          |      |           |              |                   |                   |                    |
| Clip chart                       | F/18          | 1    | 7900.00   | 2019         | 7900.00           |                   | 7900.00            |
| Hot water filter                 |               |      |           |              |                   |                   | 4,000.00           |
| <b>Total</b>                     |               |      |           |              | <b>756,500.00</b> | <b>676,755.00</b> | <b>623,177.65</b>  |

# KKM –Malayalapuram office

## Assets details

| Details           | NO            | Unit | From to date | Purchasing values | 2017 Amount      | 2018 Amount       | Current value 2019 |
|-------------------|---------------|------|--------------|-------------------|------------------|-------------------|--------------------|
| Computer Chair    | VH004-H008    | 4    | 2014         | 5,000.00          | 5,000.00         | 4,500.00          | 4050.00            |
| Iron table        | VH011, VH-012 | 2    | 2014         | 5,000.00          | 5,000.00         | 3,000.00          | 2700.00            |
| Photocopy machine | VH-013        | 1    | 2015         | 50,000.00         | 50,000.00        | 40,000.00         | 36000.00           |
| Plastic chair     | VH014-VH040   | 27   | 2015         | 13,500.00         | 13,500.00        | 12,150.00         | 10935.00           |
| Gas cooker        | VH042         | 1    | 2015         | 7,000.00          | 7,000.00         | 6,500.00          | 5850.00            |
| Computer table    | VH045, VH046  | 3    | 2014         | 4,000.00          | 4,000.00         | 3,500.00          | 3150.00            |
| Glass cupboard    | VH050         | 2    | 2014         | 10,000.00         | 10,000.00        | 8,500.00          | 7650.00            |
| Wooden chair      | VH051         | 1    | 2014         | 1,000.00          | 1,000.00         | 950.00            | 855.00             |
| Wooden table      | VH055, VH058  | 3    | 2014         | 65,500.00         | 65,500.00        | 50,000.00         | 45000.00           |
| File self         | VH057         | 3    | 2014         | 24,000.00         | 24,000.00        | 22,000.00         | 19800.00           |
| Wooden cupboard   | VH058         | 1    | 2014         | 18,000.00         | 18,000.00        | 17,500.00         | 15750.00           |
| Iron cupboard     | VH060         | 1    | 2014         | 3,000.00          | 3,000.00         | 2,500.00          | 2250.00            |
| Laptop            | VH053-VH065   | 9    | 2016         | 34,000.00         | 34,000.00        | 33,000.00         | 29700.00           |
| Drum instrument   | VH066-VH075   | 10   | 2016         | 30,000.00         | 30,000.00        | 25,000.00         | 22500.00           |
| Thabela           | VH076         | 1    | 2015         | 4,500.00          | 4,500.00         | 3,000.00          | 2700.00            |
| Armonium          | VH077         | 1    | 2013         | 4,000.00          | 4,000.00         | 8,100.00          | 7290.00            |
| Bongatrom         | VH078         | 1    | 2013         | 7,000.00          | 7,000.00         | 6,500.00          | 5850.00            |
| Dolki             | VH079         | 1    | 2013         | 4,500.00          | 4,500.00         | 4,000.00          | 3600.00            |
| Suruthi           | VH080         | 1    | 2013         | 1,500.00          | 1,500.00         | 1,450.00          | 1305.00            |
| Rowdier           | VH081         | 1    | 2017         | 7,000.00          | 7,000.00         | 6,900.00          | 6210.00            |
| Fan               | VH082         | 4    | 2017         | 14,000.00         | 14,000.00        | 13,500.00         | 12150.00           |
| Filter            | VH083         | 1    | 2017         | 2,450.00          | 2,450.00         | 2,350.00          | 2115.00            |
| Wood Cupboard     | VH084         | 1    | 2018         | 23,500.00         | 23,500.00        | 23,500.00         | 21150.00           |
| Glass cupboard    | VH085         | 1    | 2018         | 20,407.50         | 20,407.50        | 20,407.50         | 18366.75           |
| <b>Total</b>      |               |      |              | <b>358,857.5</b>  | <b>358,857.5</b> | <b>318,807.50</b> | <b>286,926.08</b>  |

# Drama's costume

| No | Details                   | Count |
|----|---------------------------|-------|
| 01 | Drama dress               | 13    |
| 02 | Drum dress                | 06    |
| 03 | Jesus dress               | 02    |
| 04 | Drama dress - a           | 01    |
| 05 | Guard dress               | 10    |
| 06 | Blue color dress          | 13    |
| 07 | Red jeans                 | 06    |
| 08 | Green salver              | 13    |
| 09 | Mary dress                | 01    |
| 10 | Yellow dress              | 06    |
| 11 | White dress               | 10    |
| 12 | King dress                | 04    |
| 13 | Yellow sari               | 08    |
| 14 | Cotton sari               | 04    |
| 15 | Samos grown               | 03    |
| 16 | Sari blouse               | 07    |
| 17 | Choli                     | 03    |
| 18 | Half sari                 | 07    |
| 19 | Check Frock               | 03    |
| 20 | Diviner dress             | 02    |
| 21 | Full gown                 | 01    |
| 22 | Shalwar                   | 04    |
| 23 | Brown Skirt               | 01    |
| 24 | Kavan frock Small costume | 02    |
| 25 | Big costume               | 04    |
| 26 | Salankai                  | 10    |
| 27 | Jewel set                 | 09    |